



திரு. க.எஸ். சிவகுமாரன் அவர்களின் சுவையான இலக்கியத் திறனாய்வுகள் என்ற நூல் 180 பக்கங்களில் மணிமகேலபை பிரசுரத்தின் வெளியீடாக மலர்ந்து திருக்கிறது. இலக்கியவாதிகள் மத்தியில் பெருமதிப்பிற்குரிய இவர் பலரது நூல்களுக்குத் திறனாய்வுகள், அணிந்துரைகள், குறிப்புகள் போன்றவற்றை வழங்கி அவர்களின் சிறப்பினைத் திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படபைப்புகள் பற்றியும், சினிமா பற்றியும் பலவற்றை கருத்துக்களை முன்வைத்துள்ளார். பவள விழா கண்ட மதுபெரும் இலக்கியவாதியான இவர் இலங்கையின் டெல்லி நியூஸ், தி ஐலன்ட், வீரகேசரி, நவமணி போன்ற நாழிதழ்களின் ஆசிரியப் பங்களில் உயர் பதவி வகித்த ஒரு கலஞ்சூர். எழுத்தாளர்கள் தாம் ஏன் எழுதுகிறோம்? எதனை எழுதுகிறோம்? எவ்வாறு எழுதுகிறோம்? என்றெல்லாம் அறிந்து வதை திருக்க வேண்டியது அவசியமாகும். பிறகாலத்தில் தனது இலக்கியப் பங்களிப்புகளை ஆய்வு செய்யப் போகும் ஆய்வாளர்களுக்கு அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் தனது கட்டுரைகளைப் பரிசீலிக்க உதவும் பொருட்டு இந்நூலை வெளியிட்டிருக்கும் திரு. சிவகுமாரன் அவர்கள் தான் எழுதுவதற்கான காரணத்தைக் கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.

'எனது சிற்றறிவும், சிற்சில அனுபவங்களும் என்னதைத் தழுவியபோது அவற்றை விருத்தி செய்து பரேறிவடையவர்களுக்குக் காக எனது சிறிய அளவிலான பரிமாண வீச்சில் ஏனையோருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதற்காக கடந்த அரை நூற்றாண்டாக எழுதி வருகிறேன்' என்கிறார். 2007ம் ஆண்டின் தலைசிறந்த ஆங்கில மொழிப் பத்தியாளராக விருது பெற்றிருக்கும் இவர் பல நாட்டும் கலஞ்சூர்கள் பற்றியும், எழுத்தாளர் சிலரின் நூல்க்கு தான் எழுதிய முன்னுரைகளையும் இந்த நூலில் இணைத்துக் கின்றார். ரா. நித்தியானந்தனின் மனநாடம் பரிணாமம் என்ற நூல்க்கு க.எஸ். சிவகுமாரன் அவர்கள் எழுதிய முன்னுரை இந்நூலில் ரா. நித்தியானந்தனின் சிறுகதைகள் என தலைப்பிட்டு எழுதப்பட்டிருக்கிறது. இலக்கியத் திற்கான நோபல் பரிசு பெற்ற நஜ் ரியா தசேத் தவரான வோலே சோயின் கா எனப் பவரபைப் பற்றிய தகவல்களை இந்நூல் சூமந்து வந்திருக்கிறது. வோலே சோயின் கா மறே குலக நாட்களில் நன்கு அறியப்பட்ட நாடகாசிரியர்களில் ஒருவர். தனது கருத்துக்களை ஒழிவுமறவின்றி வெளிப்படுத்தும் சோயின் கா கலை இலக்கியங்கள் மீலம் மாற்றங்கள்கைக் கொண்டு வரலாம் என்று நம்புகிறவர்.



00000000 0000000000 00000000000000 0000000 0000000 00000000 0000000000

Written by - வலெிகம ரிம ஸா முஹமத் -

Tuesday, 25 December 2012 20:38 - Last Updated Tuesday, 25 December 2012 20:43

---

[poetrimza@gmail.com](mailto:poetrimza@gmail.com)